



රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය  
 பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
 Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government

ආයතන අංශය  
 தாபனப் பிரிவு  
 Establishments Division

නිදහස් වතුරළය, කොළඹ 07. சுதந்திர சதுக்கம், கொழும்பு 07. Independence Square, Colombo 07.

දුරකථන

ෆැක්ස්

ඊ-මේල්

වෙබ් අඩවිය

தொலைபேசி : 011-2696211-13

பெக்ஸ் : 011-2692158

ஈ-மெயில் : dge@pubad.gov.lk

இணையதளம் : www.pubad.gov.lk

Telephone

Fax

E-mail

Website

මගේ අංකය

ඔබේ අංකය

දිනය

எனது இல :

உமது இல :

திகதி :

My No

Your No

Date

} EST-6/03/LEA/3162(1)

} EST-6/03/LEA/3162(1)

} 2022.09.14

அமைச்சுக்களின் செயலாளர்கள்  
 மாகாண பிரதம செயலாளர்கள்

**சேவை மூப்பு மற்றும் ஒய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரசு உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற லீவுகளை வழங்குதல்.**

மேற்படி விடயம் தொடர்பாக 2022.06.22 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022 மற்றும் 2022.09.06 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(I) உடன் தொடர்புடையது.

02. மேற்கூறப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022 இற்கமைய அரசாங்க செலவில் வெளிநாட்டுப் பயிற்சியினைப் பெற்றுள்ள உத்தியோகத்தர் தனது கட்டாய சேவைக் காலத்தை, பின்னர் பூர்த்தி செய்தலின் அடிப்படையில் வெளிநாட்டு லீவினைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

03. எனினும், அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் 14/2022(I) ஆம் பந்தியின் 02 ஆம் இலக்கத்தின் கீழ் 'இ' ப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு கட்டாய சேவைக் காலம் / ஒப்பந்தச் சேவைக் காலத்தின் அரைவாசி அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை பூர்த்தி செய்திருப்பின் மாத்திரம் இந்த லீவுக்கு விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

04. மேற்குறிப்பிட்ட முதல் சுற்றறிக்கையின் படி ஒரு சில உத்தியோகத்தர்கள் தமது திணைக்களத் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் வெளிநாட்டு லீவினைப் பெற வீசாவுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக அவர்கள் பெரும் செலவினைச் செய்துள்ளதாகவும் அமைச்சுக்கு தெரியவந்துள்ளது.

05. அதனால் தங்களின் அமைச்சின் / மாகாண சபையின் வெளிநாட்டு லீவினை அனுமதிக்கும் குழுவிடம் அல்லது அமைச்சின் செயலாளர் / மாகாண பிரதம செயலாளர் என்ற முறையில் தங்களுக்கு அல்லது மனித வள முகாமைத்துவத்தினை கையாள்வதில் திருப்தியுற முடியுமான வேலைத்திட்டமொன்றை குறித்த திணைக்களம் / நிறுவனத் தலைவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிசெய்தால் மட்டுமே முதல் சுற்றறிக்கை மற்றும் அதன் திருத்தப்பட்ட சுற்றறிக்கைக்கு இடையிலான காலத்தில் வெளிநாட்டு லீவினைப் பெறுவதற்கு ஆரம்ப நடவடிக்கைகளை துவங்கியுள்ள உத்தியோகத்தர்கள் இருப்பின் மற்றும் அவ்வுத்தியோகத்தர்களின் கட்டாய சேவைக் காலம் / ஒப்பந்தச் சேவைக் காலம் மீதமுள்ள சேவைக் காலத்தினால் ஈடுசெய்ய முடியுமாயின் அவ்வாறான விண்ணப்பதாரிகள் பற்றிய தகவல்களை 2022.09.26 ஆந் திகதிக்கு முன்னர் எனக்கு தயவுடன் அனுப்புமாறு அறியத்தருகின்றேன்.

ஓப்பம்./ எம்.எம்.பி.கே. மாயாதுன்னே  
 செயலாளர்

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

தொலைபேசி : 0112.699399

தொலைநகல் : 0112.692158

மின்னஞ்சல் : pubad.estad6@gmail.com